



VacSwim விடுமுறை நீச்சல் நிகழ்ச்சிகள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

பெயர் சேர்க்கை எப்போது தொடங்குகிறது?

அனைத்து நிகழ்ச்சிகளுக்கும்மான பெயர் சேர்க்கை ஜூலை 20, 2022, புதன்கிழமையன்று தொடங்கும்.

யார் கலந்துகொள்ள முடியும்?

5 முதல் 17 வயதுள்ள குழந்தைகள்

எனது குழந்தையின் பெயரைச் சேர்ப்பது எப்படி?

இணையவழியாக education.wa.edu.au/vacswim தளத்தில் பதிவுசெய்வதே பெயர் சேர்க்கைக்கான எளியவழி. எங்கள் இணையதளத்திலிருந்தும் சேர்க்கைப் படிவத்தைப் பதிவிறக்கி பூர்த்தி செய்து சேர்க்கை முடிவு தேதிக்கு முன்பாக பின்வரும் எங்கள் அலுவலகத்துக்கு அஞ்சலாக அனுப்பலாம்:

VacSwim
Department of Education
Statewide Services Centre
33 Giles Avenue
Padbury WA 6025

பின்வரும் மொழிகளில் (இணையதளத்தில்) சேர்க்கைப் படிவங்கள் கிடைக்கின்றன: அரேபிய மொழி, குஜராத்தி, இந்தி மொழி, இந்தோனேஷிய மொழி, ஜப்பானிய மொழி, மலையாளம், பெர்ஸிய மொழி, பஞ்சாபி, எளிய சீனமொழி, ஸ்பானிய மொழி, டாகலாக் மொழி, தமிழ், தாய்லாந்து மொழி, பண்டைய சீன மொழி, உருது மற்றும் வியட்நாமிய மொழி.

இதற்கு எவ்வளவு செலவாகும்?

| நிகழ்ச்சி | ஒற்றை | ஒற்றை சலுகை | குடும்பம்* | குடும்பச்* சலுகை |
|--|-------|-------------|------------|------------------|
| அக்டோபர் 9 நாள் | \$31 | \$20 | \$83 | \$55 |
| அக்டோபர் 5 நாள் | \$16 | \$11 | \$42 | \$28 |
| ஜனவரி நிகழ்ச்சி 1 | \$31 | \$20 | \$83 | \$55 |
| ஜனவரி நிகழ்ச்சி 2 | \$31 | \$20 | \$83 | \$55 |
| ஜனவரி 5 நாள் | \$16 | \$11 | \$42 | \$28 |
| கண்ட்ரி ஏர்லி ஸ்டார்ட் (Country Early Start) | \$31 | \$20 | \$83 | \$55 |

*ஒரு குடும்பப் பெயர் சேர்க்கையில் ஒரே முகவரியிலிருந்து மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் இருக்கலாம். விலைகளில் நீச்சல்குள நுழைவு சேர்க்கப்படவில்லை.

யாருக்கு சலுகைபெறத் தகுதியுண்டு?

பின்வரும் சலுகை அட்டைகளில் ஒன்றைக் கொண்டுள்ள யாரானாலும்:

- கம்பேனியன் கார்க்டு
- காமன்வெல்த் சீனியர்ஸ் ஹெல்த் கார்க்டு
- டிபார்ட்மெண்ட் ஆஃப் வெடரன்ஸ் அஃபேயர்ஸ் (கோல்டு, வொயிட், ஆரஞ்ச்)
- ஹெல்த் கேர் கார்க்டு
- அவுட் ஆஃப் ஸ்டேட் சீனியர்ஸ் கார்க்டு
- பென்ஷனர் கன்செஷன் கார்க்டு
- ஸ்டேட் கன்செஷன் கார்க்டு
- WA சீனியர்ஸ் கார்க்டு

கோவிட்-19-க்காக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?

VacSwim பாடங்கள் [WA சுகாதாரத்துறையின்](#) நடப்பு அறிவுறுத்தலின்படி நடத்தப்படும்.

VacSwim குறித்து கூடுதல் விபரங்களை அறிந்துகொள்வது எப்படி?

இணையம்:

education.wa.edu.au/swimming

தொலைபேசி: 9402 6412

மின்னஞ்சல்: vacswim@education.wa.edu.au

அக்டோபர் நிகழ்ச்சிகள்

அக்டோபர் நிகழ்ச்சிகள் எப்போது நடைபெறும்?

9 நாள் நிகழ்ச்சி: 27 செப்டம்பர் செவ்வாய்க்கிழமை முதல் அக்டோபர் 7, 2022 வெள்ளிக்கிழமை வரை.

5 நாள் நிகழ்ச்சி: திங்கட்கிழமை 3 முதல் அக்டோபர் 7, 2022 வெள்ளிக்கிழமை வரை.

அக்டோபர் பாடங்களுக்கான சேர்க்கைப்பதிவு எப்போது முடிவடையும்?

ஆகஸ்ட் 21, 2022 ஞாயிற்றுக்கிழமை.

பாடங்கள் எந்த நேரத்தில் நடைபெறும்?

9 நாள் நிகழ்ச்சியானது பெரும்பாலான நிகழ்விடங்களில் காலையில் நடைபெறும். சில மையங்களில் பின்மதிய வகுப்புகளும் உண்டு - கூடுதல் விபரங்களுக்கு education.wa.edu.au/swimming என்ற பக்கத்துக்கு வருகை தாருங்கள். 5 நாள் நிகழ்ச்சியானது பின்மதியம் நடைபெறும். வழக்கமாக மதியம் 1.00 முதல் 4.00 வரை.

பாடங்கள் எவ்வளவு நேரம் நடைபெறும்?

9 நாள் நிகழ்ச்சி: 40 நிமிடப் பாடங்கள்.

5 நாள் நிகழ்ச்சி: 35 நிமிடப் பாடங்கள்.

ஜனவரி நிகழ்ச்சிகள்

எனது குழந்தையை ஜனவரி நிகழ்ச்சிகளில் இப்போதே சேர்க்கலாமா?

ஆம், ஜனவரி நிகழ்ச்சிகளுக்கான பெயர் சேர்க்கை இப்போது நடைபெறுகிறது.

ஜனவரி பாடங்கள் எப்போது நடைபெறும்?

ஜனவரி நிகழ்ச்சி 1: செவ்வாய்க்கிழமை ஜனவரி 3 முதல் ஜனவரி 13, 2023 வெள்ளிக்கிழமை வரை.

ஜனவரி 5 நாள் நிகழ்ச்சி: திங்கள்கிழமை ஜனவரி 9 முதல் ஜனவரி 13, 2023 வெள்ளிக்கிழமை வரை.

ஜனவரி நிகழ்ச்சி 2: திங்கள்கிழமை ஜனவரி 16 முதல் ஜனவரி 25, 2023 புதன்கிழமை வரை.

ஜனவரி பாடங்களுக்கான சேர்க்கைப்பதிவு எப்போது முடிவடையும்?

ஜனவரி நிகழ்ச்சி 1: நவம்பர் 6, 2022, ஞாயிற்றுக்கிழமை

ஜனவரி 5 நாள் நிகழ்ச்சி: நவம்பர் 6, 2022, ஞாயிற்றுக்கிழமை

ஜனவரி நிகழ்ச்சி 2: நவம்பர் 13, 2022, ஞாயிற்றுக்கிழமை

பாடங்கள் எவ்வளவு நேரம் நடைபெறும்?

ஜனவரி நிகழ்ச்சி 1: 9 நாள் நிகழ்ச்சிக்கு பாட நேரம் 40

நிமிடங்கள். ஜனவரி 5 நாள் நிகழ்ச்சி: 5 நாள் நிகழ்ச்சிக்கு

பாட நேரம் 35 நிமிடங்கள். ஜனவரி நிகழ்ச்சி 2: 8 நாள்

நிகழ்ச்சிக்கு பாட நேரம் 45 நிமிடங்கள்.

கண்ட்ரி ஏர்லி ஸ்டார்ட் (Country Early Start)

பாடங்கள் எப்போது நடைபெறும்?

டிசம்பர் 16 வெள்ளிக்கிழமை முதல் டிசம்பர் 23, 2022 வெள்ளிக்கிழமை வரை*

*இதில் சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் பாடங்கள் அடங்கும்

பாடங்கள் எவ்வளவு நேரம் நடைபெறும்?

8 நாள் நிகழ்ச்சிக்கு பாட நேரம் 45 நிமிடங்கள்.

பெயர் சேர்க்கை எப்போது முடிவடையும்?

அக்டோபர் 30, 2022, ஞாயிற்றுக்கிழமை